

||சூ நொ ஹொஃ ஸூகூ||

ஓ | சூ நொ ஹொஃ சூ குவொ யனூ
விஸூதொஃ ஹொஃ சுவரீதாவா உ ஹிஃ ஹொஃ
நொ யனா ஸூஹிஃ வ்யயெ சுவஹப்யாயுவொ
பூசூபிதூவொ ஹிவெ ஹிவெ||

ஓம். ஓ நொ பத்ரா: க்ரதவோ யந்ரு விஸ்வதோ தப்தாலோ
அபரீதால உந்பித: தேவா நொ யதா ஸதமித் வ்ருதே அஸநந்
ப்ராயுவோ பகூதாரோ தவே தவே.

ஓ நொ பத்ரா சூகூதம்.
ரீக் வேதம் 1.89

தீமை கலவாத, தடையற்ற, தடைகளை உடைக்கவல்ல, மங்கலமான
எண்ணங்கள் எல்லாத் திசைகளிலிருந்தும் நம்மிடம் வந்துசேரட்டும். பக்தர்களைக்
கைவிடாத தேவர்கள் எப்போதும் நமக்கு இன்பத்தை வளர்ப்பவர்களாக, நம்மைக்
காப்பவர்களாக இருக்கட்டும்.



ஓம்
ஸ்ரீ மணஸாய நம: ||



மணவதி ஜனூ 3||

ஓ | மணாநாங்கா மணவதிஃ ஹவாஹெ
கூவிஹீநா ஓவஹவவஹஃ ஜெஹூராஜம் வ்யஹூணாம்
வ்யஹூணவத சூநஸூணநூதிவிவீஹ லாஹநம் ||

கணபதி மந்திரம்

கணானாம் த்வா கணபதீகும் ஹவாமஹே கவீம் கவீனா
முபமஸ்ர வஸ்தமம். ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பத
ஓ ந: ஸ்ருண்வன்ஹூதிபீஸ்ஸீத ஸாதனம்.

யஜுர்வேதம் 4.5

2

தேவர் கூட்டத்திற்குத் தலைவர் ஆதலால் கணபதி என்று பெயர்
பெற்றவரே. உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுள் பேரறிஞர்.
ஓப்பற்ற புகழ்படைத்தவர். முதன்மையானவர்களுள் தலைசிறந்தவர்.
வேதங்களுக்கு நாயகர். எங்கள் பிரார்த்தனைகளைக் கேட்டு எங்களைக்
காப்பதற்கு விரைந்து வந்தருள்வீராக.

|| ஓம் மூர்த்தி ஜெ ||

	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	
	ஓம் மூர்த்தி ஜெ	

|| ஓம். தேஜோஸ் தேஜோ மயீ தேஹீ. வீர்யமஸ் வீர்யம் மயீ
தேஹீ. பலாஸ் பலம் மயீ தேஹீ. ஓஜோஸ் ஓஜோ மயீ தேஹீ.
மந்ப்பரஸ் மந்ப்யம் மயீ தேஹீ. ஸஹோஸ் ஸஹோ மயீ தேஹீ.

சகல யஜுர்வேதம். 19.9

இறைவா, நீ ஆன்ம சக்தியாக இருக்கிறாய். எனக்கு ஆன்மசக்தியைத்
தருவாய் நீ ஒழுக்க சக்தியாக இருக்கிறாய் எனக்கு ஒழுக்க சக்தியைத் தருவாய்.
நீ உடல் சக்தியாக இருக்கிறாய். எனக்கு உடல் சக்தியைத் தருவாய். நீ தெய்வீக
சக்தியாக இருக்கிறாய் எனக்கு தெய்வீக சக்தியைத் தருவாய். நீ தைரியமாக
இருக்கிறாய் எனக்குத் தைரியத்தைத் தருவாய். நீ பொறுமையாக இருக்கிறாய்.
எனக்குப் பொறுமையைத் தருவாய்



5

|| ஓம் மூர்த்தி ஜெ ||

தாஜமீ வணுடாம் தபலா ஜெயன்
வெவராசநீ சுஜுவொஷு ஜுஷாஓ ஓம் மூர்த்தி
ஜெவீய ஸாணஜஹம் புவஜெஷு ஸுதாஸி
தாஸை நஜெ||

தாமக்னி வர்ணாம் தபலா ஜ்வலந்தீம் வைரோசனீம்
கர்மபலேஷு ஜுஷ்டாம். தூர்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே
கதரஸீ தரலே நமஹ.

தூர்க்கா சூக்தம்

தைத்திரீய ஆரண்யகம் 4.10.2

அக்னி வண்ணம் கொண்டவளும் தவத்தினால் ஒளிர்வளும்
இறைவனுக்கு உரியவளும் செயல்கள், அவற்றின் பலன்கள் என்பவற்றில்
ஆற்றலாக உறைபவளுமான தூர்க்காதேவியை நான் சரணடைகிறேன். துன்பக்
கடலிலிருந்து எங்களைக் கரைசேர்ப்பவளே, எங்களைக் காப்பாய் உனக்கு
நமஸ்காரம்.



ந தசு ஸுயெயா லாதி ந உநு தாஸகூழி
 நௌ விஶுதொ லாணி கூதொய உழி: ||
 தவெவ லாண் உநுலாதி ஸவடு.
 தஸு லாலா ஸவடுஜிஶ வி லாதி ||

ந தத்ர சூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்.
 நேமா வீத்யுதோ பாந்தி குதோயமக்னி:
 தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்
 தஸ்ய பாஸா ஸர்வமீதம் வீபாதி

ஸ்வேதாஸ்வதர உபநிஷத் 6.14

அங்கே சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும்
 பிரகாசிப்பதில்லை. மின்னல்கொடிகளும் பிரகாசிப்பதில்லை. இந்த அக்னி
 எங்ஙனம் பிரகாசிக்கும்? ஸ்வயம் பிரகாசமுள்ள அவனைப் பின்பற்றியே
 அனைத்தும் பிரகாசிக்கின்றன. அவனொளியாலேயே இவையனைத்தும்
 விளங்குகின்றன.

13



|| சுவ உஷ்டுண ஸுயெயா ||

யநெ உநஸா வாஶா சுஷ்டுணா வா ஶுஷ்டுத
 கூகூழி தஶ ஐஷ்டுா வஸுஷ்டுணா வுஷ்டுஷ்டுவிஸுவிதா
 உ வுநஷ்டு வுந: வுந: ||


யன்மே மனஸா வாசா கர்மணா வா துஷ்டுக்ருதம் க்ருதம்.
 தன்ன இந்த்ரோ வருஷ்டுணா ப்ருஷ்டுஸ்பதில் ஸவீதா ச புனந்து புன:
 புன:.

அகமர்ஷ்டுண சூக்தம்

ரீக்வேதம்.

மனத்தாலும் பேச்சாலும் செயலாலும், என்னாலோ என்னைச்
 சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டனவோ அவற்றை
 இந்திரனும் வருஷ்டுணும் பிருஷ்டுஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாகத்
 தூய்மையாக்குவார்களாக.

14





வேத மந்திரங்கள்